

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
 قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ۝ اللَّهُ الصَّمَدُ ۝ لَمْ يَلِدْ ۝ وَلَمْ
 يُولَدْ ۝ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ ۝

அல்லாஹ் ஒருவன் என விசுவாசிப்போம்.
 தினமும் ஒதி நன்மை பெறுவோம்.

செயற்பாடு

ஸூராவை மனனமிட்டுக் கொள்ளுங்கள்.
 தொழுகையின்போதும், இரவு நேரத்தில் நித்திரைக்குச்
 செல்ல முன்னும் ஒதிக் கொள்ளுங்கள்.